




Sri Krishnavatharam - by all the 12 Azhvārs in all their 24 Prabandhams

	Paasuram Lines	Prabandham	Reference	Azhvar	Equivalent English Meaning	
	1 அந் தூபம் தராநிற்கவே அங்கு ஓர் மாயையினால் andūbam tarānirkaṇṇē aṅṅu ōr māyāiyināi	திருவிருத்தம் tiruviruttam	21	நம்மாழ்வார் nammāzhvār	From Srivaikuntam, amidst the smoke mystically (disappeared)	
	2 ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் orutti maganāyp piṇandu	திருப்பாவை tiruppāvai	25	ஆண்டாள் āṇḍāḷ	born as a son to Devaki, and on the same night	
	3 ஒருத்தி மகனாய் ஒளித்து வளர orutti maganāy oḷittu vaḷara	திருப்பாவை tiruppāvai	25	ஆண்டாள் āṇḍāḷ	become the son of Yashoda, growing in hiding	
	4 மகனொருவர்க்கு அல்லாத மாமேனி மாயன் magan oruvarkkallāda mā mēni māyan	மூன்றாம் திருவந்தாதி mūnṛām tiruvandādi	92	பேயாழ்வார் pēyāzhvār	not born (due to karma) as a son to anyone, having dazzling form of	
	5 வானிளவரசு வைகுந்தக் குட்டன் vān iḷavaraṣu vaikuntak kuṭṭan	பெரியாழ்வார் திருமொழி periyāzhvār tirumozhi	3_6_3	பெரியாழ்வார் periyāzhvār	young Prince from Srivaikuntam	
	6 கண்ணன் நென்னும் கருந்தெய்வம் kaṇṇan ennum karundeyvam	நாச்சியார் திருமொழி nācciyār tirumozhi	13_1	ஆண்டாள் āṇḍāḷ	called as Kannan, the Almighty	
	7 காரக் கலந்த மேனியான் kār kalanda mēniyān	பெரிய திருவந்தாதி periya tiruvandādi	86	நம்மாழ்வார் nammāzhvār	having a dark complexion	
	8 காரொளி வண்ணனே ! கண்ணனே ! kāra oḷi vaṇṇanē ! kaṇṇanē !	திருமாலை tirumālai	29	தொண்டரடிப்பொடியாழ்வார் toṇḍaraḍippōḍiyāzhvār	as the colour of dark clouds	
	9 ஓர் ஆலிலைச் சேர்ந்தவெம் பெரு மா மாயன் ōr āi ilai cēṇṇṇa em peru mā māyan	திருவாசிரியம் tiruvāśiriyam	7	நம்மாழ்வார் nammāzhvār	sleeping on a banyan leaf, the amazing powerful almighty	
	10 வெண்ணெய் உண்ட வாயன் veṇṇey uṇḍa vāyan	அமலனாதிபிரான் amalanaḍipirān	10	திருப்பாணாழ்வார் tiruppāṇāzhvār	having buttered mouth (due to)	
	11 ஆராத வெண்ணை விழுங்கி, āraḍa veṇṇai vizuṅṅi	சிறிய திருமடல் śiriyā tirumaḍal	13	திருமங்கையாழ்வார் tirumaṅḡaiyāzhvār	swallowing more and more butter	
	12 அருகிருந்த மோரார் குடமுருட்டி arugirunda mōrār kuḍamu ruṭṭi	சிறிய திருமடல் śiriyā tirumaḍal	14	திருமங்கையாழ்வார் tirumaṅḡaiyāzhvār	rolled over all the butter-milk pots, next to butter pots	
	13 கண்ணிருண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய kaṇṇi nuṇ ṣīru ttāmbināi kaṭṭuṇṇap paṇṇiya perumāyan	கண்ணிருண்சிறுத்தாம்பு kaṇṇinuṇṣiṇṭtāmbu	1	மதுரகவியாழ்வார் madhuraḡaviyāzhvār	got Himself tied to Mortar for Yashoda's punishment for His mischiefs	
	14 குடமாடிக் கோவலனாய் மேவி kuḍamaḍiḱ kōvalanāy mēvi	இரண்டாம் திருவந்தாதி iraṇḍām tiruvandādi	98	பூதத்தாழ்வார் bhūḍattāzhvār	dance with pots in hands and head, the Supreme fitted into the clan of a	
	15 ஆயர் பிள்ளையாய், ஆனைமேய்த்தி ஆனெயுண்டி āyar piḷḷaiyāy ānai mēyṭṭi ānai uṇḍi	திருச்சந்த விருத்தம் tiruchanda viruttam	40	திருமழிசைபிரான் tirumazīṣaiṇṇirān	typical cowherd boy, grazed the cows, ate cow's ghee and	
	16 வேயங்குழலோசை ஈட்டிய இசை vēyṅṅuzhal ośai iṭṭiya iśai	திருப்பள்ளியெழுச்சி tiruppalliyēzhuṭṭi	4	தொண்டரடிப்பொடியாழ்வார் toṇḍaraḍippōḍiyāzhvār	played the sound of music from the bamboo flute	
	17 மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் maṇ uṇḍum pēycci mūlai uṇḍum	மூன்றாம் திருவந்தாதி mūnṛām tiruvandādi	91	பேயாழ்வார் pēyāzhvār	swallowed the worlds in His mouth; finished the demon puuthana	
	18 மருதிந நடந்து maruthira nadanthu	திருக்குருந்தாண்டகம் thirukkurundāṇḍaḡam	16	திருமங்கையாழ்வார் tirumaṅḡaiyāzhvār	walked between Yamalarjuna trees	
	19 மல் அடர்த்து மல்லரை அன்றட்டாய் mal aḍarttu mallarai aṇṇaṭṭāy !	திருநெடுந்தாண்டகம் tiruneḍundāṇḍaḡam	13	திருமங்கையாழ்வார் tirumaṅḡaiyāzhvār	subdued their strength, destroyed the wrestlers Mustika and Chanura	
	20 மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா mallāṇḍa tiṇḍōḷ maṇivaṇṇā	திருப்பல்லாண்டு tiruppallāṇḍu	1	பெரியாழ்வார் periyāzhvār	with His strong shoulders, having the colour of dark gem	
	21 மானீண்ட கைத்தலத்தென் மைந்தா mā kiṇḍa kaittalatten mainḍā	திருநெடுந்தாண்டகம் tiruneḍundāṇḍaḡam	13	திருமங்கையாழ்வார் tirumaṅḡaiyāzhvār	teared and killed Kesi, with His beautiful divine hands	
	22 துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே tuṅḡa mada kkarīyin kombu paṇṭṭavanē !	பெரியாழ்வார் திருமொழி periyāzhvār tirumozhi	1_6_6	பெரியாழ்வார் periyāzhvār	break and twist the tusks of the rutting elephant Kunalayāpēḍam	
	23 வன் கஞ்சன் மாளப் புரட்டி van kaṇṅjan māḷa pparaṭṭi	பெரியாழ்வார் திருமொழி periyāzhvār tirumozhi	2_1_4	பெரியாழ்வார் periyāzhvār	wrestled to finish the wicked Kamsan	
	24 மலையால் குடைகவித்து காக்கோடு பற்றியான் கை malaiyāl kuḍai kavittu kār kkoḍu paṇṭriyān kai	முதல் திருவந்தாதி muḍal tiruvandādi	27	பொய்கையாழ்வார் poygaiyāzhvār	lifted Govardhanagiri as umbrella, all the above activities carried out by one who holds the conch in His hand	
	25 ஏழ்விடை அடங்கச் செற்றனை ēz viḍai aḍaṅḡa cceṭṭṇanai	திருவெழுகூற்றிருக்கை tiruveḷukūṭṭirukkai	1	திருமங்கையாழ்வார் tirumaṅḡaiyāzhvār	crushed the seven bulls together	
	26 நப்பினை தன்றிறமா nappinai taṇṇṇirama	பெரியாழ்வார் திருமொழி periyāzhvār tirumozhi	1_6_7	பெரியாழ்வார் periyāzhvār	to please and marry nappinnai	
	27 மன்னர் பெருஞ்சுவையுள் வாழ்வெந்தர் தூதனாய் mannar peruṅṅuvaiyul vāz vēṇḍar tūtanāy	பெரிய திருமடல் periyā tirumaḍal	76	திருமங்கையாழ்வார் tirumaṅḡaiyāzhvār	went to the court of great kings as a messenger (Pandava dhuthar)	
	28 தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் tēr manṅarḱḱāy aṇṇu tērūṇṇṇṇān	பெரிய திருமொழி periyā tirumozhi	11_5_8	திருமங்கையாழ்வார் tirumaṅḡaiyāzhvār	drove the chariot for arjuna (Partha sarathy)	
	29 கொல்லா மாக்கோல், கொலைசெய்து பாரதப்போர், kollā mākkōḷ kolai śeydu bāraṭhap pōr	திருவாய்மொழி tiruvāymozhi	3_2_3	நம்மாழ்வார் nammāzhvār	orchesterated the Mahabharatha war	
	30 மாயன், அன்றோதிய வாக்கு māyan aṇṇōḍiya vāḱḱu	நான்முகன் திருவந்தாதி nānmugaṇ tiruvandādi	71	திருமழிசைபிரான் tirumazīṣaiṇṇirān	at that time delivered the divine word (Charama Slokam) the supreme	
	31 அரங்கநகரத் துயின்றவனே araṅḡa naḡar tuyiṇṇavanē	பெருமாள் திருமொழி perumāḷ tirumozhi	8_10	குலசேகரப்பெருமாள் kuḷaśēḱarapperumāḷ	also reclined in Srirangam	
	32 அவன் துயரறு சுடரடி தொழுதெழென் மனனே ! avan tuyaraṇu ṣuḍaraḍi tozhuḍezhen mananē !	திருவாய்மொழி tiruvāymozhi	1_1_1	நம்மாழ்வார் nammāzhvār	bow down at HIS lotus feet and be uplifted. (from this samsara) !	